



பேரவைத் தமிழ் விழா 2020

தமிழா விழி! தமிழே வழி!

அட்லாண்டா, ஜியார்ஜியா - சூலை 3-5, 2020 (ஆனி 19-21)

வணக்கம்!

நமது பேரவையின் 33-வது தமிழ் விழா அட்லாண்டா மாநகரில் சூலை 3-5, 2020 (ஆனி 19-21) தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவின் மலர் வெளியீட்டிற்கு உங்களது சிறப்பான படைப்புக்களை அனுப்ப வேண்டுகிறோம்.

இம்மலரில் வெளியிடக் கீழ்க்கண்ட பெரும்பிரிவுகள்/தலைப்புகளில் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

படைப்புகளுக்கான தலைப்புகள் – Suggested Topics for Articles

கருப்பொருள்: **தமிழா விழி! தமிழே வழி!**

1. விழாவின் கருப்பொருளைத் தழுவிய சிறப்புக் கட்டுரைகள்.
2. கீழ்க்கண்ட பட்டியலிலிருந்து ஏதோ ஒன்றைச் சார்ந்தும் கூட உங்கள் படைப்புகள் இருக்கலாம்:
 - தமிழ் மரபு
 - இலக்கியம்
 - பண்பாடு
 - கலை சார்ந்த கதைகள்
 - கவிதைகள்
 - ஆராய்ச்சிக் கட்டுரைகள்
3. தமிழ் மொழிக்கும், தமிழ் நாட்டிற்கும் தொண்டு செய்து, அண்மையில் மறைந்த தமிழர்களைப் பற்றிய பெட்டிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன (எடுத்துக்காட்டாக மேடை நாடகக் கலைஞர் கிரேசி மோகன்).



பேரவைத் தமிழ் விழா 2020

தமிழா விழி! தமிழே வழி!

அட்லாண்டா, ஜியார்ஜியா - சூலை 3-5, 2020 (ஆனி 19-21)

படைப்புகளுக்கான வரைமுறைகள்:

1. அனைத்துப் படைப்புகளும் FeTNA 2020 இதழுக்காகப் படைக்கப்பட்டு, வேறு எங்கும் வெளியிடப்படாத படைப்புகளாக இருத்தல் வேண்டும்.
2. படைப்புகள் முடிந்த அளவு வேற்று மொழிச் சொற்கள் கலக்காமல், தமிழில் இருக்க வேண்டும்.
3. படைப்புகள் கதை, கவிதை, கட்டுரை என இருக்கலாம்.
4. படைப்புகள் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் (750 சொற்கள்).
5. படைப்புகளில் அரசியல், இனம், மதம் மற்றும் தனி மனித விமர்சனங்களைத் தவிர்த்தல் அவசியம்.
6. படைப்புகள் அற வழியில் இருக்க வேண்டும்.
7. படைப்புகள் ஒருங்குறி எழுத்துருவில் (Unicode), தொகுத்து இருக்க வேண்டும்.
8. படைப்புகள் MS-Word Format-இல் இருத்தல் அவசியம். PDF கோப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
9. படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: **editor2020@fetna.org**
படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள்: **ஏப்ரல் 10, 2020.**
10. அனைத்துப் படைப்புகளும் மலர்க் குழு ஆசிரியர்களால் ஆராயப்பட்டுப் பிழைத் திருத்தம் செய்யப்படும்.
11. மலருக்கு அனுப்பி வைக்கப்படும் பொருண்மைகளைத் தேர்ந்தெடுக்கவும், திருத்தி அமைக்கவும், மேலும் அவற்றிற்கு மறுமொழி அனுப்புதல் குறித்து முடிவெடுக்கவும், ஆசிரியர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.